

அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை : 14/2021

எனது இலக்கம் : IAD/ADM/GA02/Sports-Youth Affairs
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சு
சுதந்திர சதுக்கம்
கொழும்பு 07.

2021.06.30

அமைச்சுக்களின் செயலாளர்கள்

மாகாணங்களின் பிரதம செயலாளர்கள்

திணைக்களத் தலைவர்கள்

அரசு கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்கள்

தேசிய விளையாட்டு தினத்தைப் பிரகடனப்படுத்துதல்

2021.03.30 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கு இணங்க திரு. டங்கன் வைட் அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் போது வெள்ளிப் பதக்கமொன்றை வென்றெடுத்த நாளாகிய ஜூலை மாதம் 31 ஆம் திகதியை, 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒவ்வொரு வருடமும் இலங்கையின் தேசிய விளையாட்டுத் தினமாகப் பிரகடனப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஒரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கி வினைத்திறனும் உற்பத்தித்திறனும் மிக்க மனித வளத்தை உருவாக்குவதே தேசிய விளையாட்டு தினத்தை பிரகடனப்படுத்துவதன் குறிக்கோளாகும்.

02. அதனடிப்படையில், 2021 ஜூலை மாதம் 31 ஆம் திகதியை தேசிய விளையாட்டுத் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ள போதிலும், இந்த வருடம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி சனிக்கிழமையாக இருப்பதனால் ஜூலை 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை தேசிய விளையாட்டுத் தினமாகக் கருதி உரிய விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது என்று விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

03. ஆரோக்கியமான அரசு சேவைச் சந்ததியொன்றை உருவாக்குவதன் மூலம் வினைத்திறனும், உற்பத்தித்திறனும் கொண்ட அரசாங்க சேவையை வழங்கும் குறிக்கோளுடன் அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் 06/2020 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கு இணங்க நடவடிக்கை எடுத்தது போன்று இம்முறையும், அதாவது 2021 ஜூலை மாதம் 30 திகதி மு.ப. 8.30 மணி முதல் பின்வரும் நிகழ்ச்சிகளைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் போது தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் 19 வைரஸ் பரவலின் போது சுகாதார அமைச்சினால்

வெளியிடப்படும் சுகாதார வழிகாட்டல்களுக்கும் இணக்கமான முறையில் பொருத்தமான நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

- i. ஊழியர்களின் முன்னிலையில் நிறுவன அல்லது அலுவலகத் தலைவர் தேசிய கொடியை ஏற்றுதல்.
- ii. தேசிய கொடியை ஏற்றிய பின்னர் தேசிய கீதம் இசைத்தல்.
- iii. நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையின் ஊடாக பயனுறுதிவாயந்த சேவையொன்றை வழங்குவதற்காக உடற்பயிற்சி, உள்நாட்டு உணவகளிள்தும் போஷாக்கிள்தும் முக்கியத்துவம் தொடர்பான சிறிய உரையொன்றை நிகழ்த்துதல்.
- iv. நிறுவன உத்தியோகத்தர்கள் அலுவலக உடையில் பங்கேற்கக் கூடிய எளிய உடற்பயிற்சி நிகழ்ச்சியொன்றை (15 நிமிடங்கள்) நடாத்துதல்.

04. ஒரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கி வினைத்திறனும் உற்பத்தித்திறனும் மிக்க மனித வளத்தை உருவாக்கும் குறிக்கோளை அடைவதற்காக மேற்படி நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னின்று நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் அறியத் தருகின்றேன்.

05. இச்சுற்றறிக்கை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் கோரிக்கைக்கு இணங்க வெளியிடப்படுவதுடன் இது தொடர்பான மேலதிக தகவல்களை விளையாட்டுத்துறை அமைச்சிடம் விசாரித்துப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஒப்பம்./ ஜே.ஜே. ரத்னசிரி

செயலாளர்

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும்

உள்ளூராட்சி அமைச்சு

பிரதி :-

01. சனாதிபதி செயலாளர், சனாதிபதி அலுவலகம் - தகவலுக்காக

02. செயலாளர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் - தகவலுக்காகவும் உரிய

துறை அமைச்சு

நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும்